

# THE MORNING STAR.

Vol. 51.

Jaffna, Thursday the 10th of Dec. 1891.

No. 25.

RIGHTEOUSNESS EXALTETH A NATION: BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE.

RECEIPTS FOR THE MORNING STAR.

Stait Settlements	Messrs. A. M. Kandaswamy, V. Sellappa, V. Murugasu, C. Valupillay and D. Poor	16.60
Colombo	The Hon. Colonial Secretary	1.50
Erlaly	Rev. I. Paul	1.00
Jaffna Kutcherry	The Govt. Agent	1.50
A naikoda	Mr. C. Chinniah	1.00
Jaffna Town	Advocate Kanagasabay, T. Visuvanathar, J. N. Sandrasagaram, Olagasagaram Paul Nicholas	7.00
Kayts	Dr. Naranasamy	2.00
	Mr. N. Visuvanathar	1.00
Manipay	Mr. D. P. Adams	1.25
Batticotta	Messrs W. Lyman, S. Beadle P. Carroll, Maarsee	5.00
	1890	
Batticotta	Mr. P. Valupilly	1.25
Jaffna	Mr. Advocate Kanagasabay	1.25

NOTICE.

Y. M. C. A.

The secretaries of the Young Men's Christian Associations of Jaffna are requested to send in their regular quarterly reports to the secretary of the Union on or before Dec. 18th.

விஷவைத்தியம், வைத்தியம் அருமையானதொழில் அச்சிலும் விஷகடி வைத்தியம் மிக அருமை. இவ்வவைத்தியம் மூன்று தலைமுறையாக வள்கள் குடும்பத்தில் நடைபெற்று வருகின்றது. பரோபகாரக் கருதி இவ்வவைத்தியத்தை வெறுக்கும் கற்பிக்கும் நோக்கம் வலுக்கிறதை ஈ க ர வ உடன் ஒருவகுப்பேடுக்கப்போகோன். சம்பளம் சரியாயானவீதத்தில் வாங்கப்படும்.

விதம்புவாரக்கு விஷகடிவைத்தியம் மாத்திரம் மல்ல மற்றுது சாதாரண வைத்தியமும் கற்பிக்கப்படும். படிக்குக்காலம் ஒருவகுத்துக்குக் குறையாது. மேல்விபரமறியவேண்டுவோர் என்னைக்கண்டு அறிந்துகொள்க.

இப்படிக்கு, மு, தீவையம்பலம். மாண்ப்பாயம் 7-91.

விளம்பரம்.

இதன் இலங்கை உலாவலியம் மிஷ்க்கீழ் உபதேசகராகவும் ஒற்காலம் வெள்ளவத்தைக் கைத்தொழிற் பாடசாலைத் தலைமை உபாதிக்கையாயாகவும் இருக்கும் போன் வேதக்குடும்ப வகுத்து இப்பரிமாறம் 31 க் திகதி ஓர் புத்திரன் பிறநதான்.

ORDER NISI.

In the District Court of Jaffna.

In the matter of the Goods and Chattels, Estate and Property of Thankam wife of Arunasalem Sivagurunathar of Batticotta, deceased.

Testamentary Jurisdiction. No. 460.

Arunasalem Sivagurunathar of Batticotta vs. Venasitambay Kandapper of Vannarponne East Respondent.

This matter coming on for disposal before Patrick William Conolly Esquire District Judge of Jaffna, on the 7th day of December 1891 in the presence of Mr. Tambiah S. Cooke Proctor, on the part of the Petitioner Arunasalem Sivagurunathar of Batticotta and the Affidavit of the said Arunasalem Sivagurunathar dated the 3rd day of December 1891 having been read, it is ordered that the said Arunasalem Sivagurunathar be, and he is hereby declared entitled as the lawful husband of the said intestate to have Letters of Administration to the estate of the said late Thankam wife of Sivagurunathar issued to him, unless the above named Respondents or any other person shall, on or before the 12th day of January 1892 show sufficient cause to the satisfaction of this court, to the contrary.

Jaffna, 7th day of December, 1891. P. W. CONOLLY, District Judge.

ORDER NISI.

In the District Court of Jaffna.

In the matter of the Goods and Chattels, Estate and property of Retnam wife of Venasitambay Valupillai of Vannarponne East, deceased.

Lanthalaya Singha Ireguratha Modir. Tillainathar of Vannarponne East Petitioner. Testamentary Jurisdiction. No. 461.

1. Venasitambay Valoopillai of Vannarponne East now at Strait Settlements.

2. Parupathipillai widow of Thamothearampillai of Vannarponne East. Respondent.

This matter coming on for disposal before Patrick William Conolly Esquire District Judge of Jaffna, on the 7th day of December 1891 in the presence of Mr. Tambiah S. Cooke, Proctor, on the part of the Petitioner Lanthalaya Singha Ireguratha Modir. Tillainathar of Vannarponne East and the Affidavit of the said Lanthalaya Singha Ireguratha Modir. Tillainathar dated the 5th day of December 1891 having been read, it is ordered that the said Lanthalaya Singha Ireguratha Modir. Tillainathar be, and he is hereby declared entitled as one of the next of kin of the said intestate to have Letters of Administration to the estate of the said late Retnam wife of Venasitambay Valoopillai issued to him unless the above-named respondents or any other person shall on or before the 12th day of January 1892 show sufficient cause to the satisfaction of this court, to the contrary.

Jaffna 7th day of December 1891. P. W. CONOLLY, District Judge.

ORDER NISI.

In the District Court of Mannar

In the matter of the Estates and Effects of the late Thamotheerar Kanagasabay alias Robert Wilson Vidattattivi, deceased.

Achehimuttu widow of Thamotheerar Kanagasabay alias Robert Wilson of Navaly in Jaffna. Petitioner. Testamentary Jurisdiction. No. 55.

1. Thamotheerar Ramalingam of Manipay

2. Thamotheerar Chinnathampar of Navaly

3. Thamotheerar Chelakkuday of Navaly. Respondents

This matter coming on for disposal before M.S. Crawford, Esquire, District Judge on the 23rd day of October 1891 in the presence of Mr. H. Thamper Proctor, on the part of the Petitioner Achehimuttu widow of Thamotheerar Kanagasabay alias Robert Wilson of Navaly in Jaffna and the affidavit of the said Achehimuttu widow of Thamotheerar Kanagasabay alias Robert Wilson dated the 16th day of October 1891 having been read. It is ordered that the said Achehimuttu widow of Thamotheerar Kanagasabay alias Robert Wilson be, and she is hereby declared, entitled to have Letters of Administration to the estate of the said Thamotheerar Kanagasabay alias Robert Wilson deceased issued to her unless the respondents above named shall on or before the 11th day of January 1892 show sufficient cause to the satisfaction of this court to the contrary.

Jaffna 16th day of Nov. 1891. M. S. CRAWFORD, District Judge.

Local and General.

—There are very serious reports of the outbreak of cholera at Trincomalee also at Matalo and some other places.

—An Anglo-Tamil school has been opened in Colombo on the property of Mr. Mylupillai, who has a similar school in Manipay.

—It is rumored that Mr. Colson is to succeed Mr. March as Principal of the Royal College.

—The result of the examination of the Egyptian exiles is that they are to stay in Ceylon.

—Professor Archibald gave a very successful exhibition of the phonograph in Colombo, realizing some Rs. 5,000

—General Booth is expected soon in Ceylon. The Salvation Army are preparing to give him an enthusiastic welcome.

—Messrs. Moody and Sankey are on their way to India, intending to make a tour through India, China, and Australia.

—Rev. J. W. Fall arrived in Jaffna last Saturday by the Lady Havelock, coming to take up duties as Principal of the St. John's College.

—Rev. Earnest A. Bell and wife sailed from London Dec. 3rd to join the American Mission here.

—Dr. Attygalle has gone to Mānaar on circuit, —We hear that Dr. Kandiah of Ploly and Dr. Eliatambay of Vavaniavelankulam are having an exchange of duties.

—Dr. M. H. Hitchcock has arrived at Kayts and taken up his duties there.

—It is stated that Proctor Changarapillai has gone to Mānaar on a special law case, and that Advocate Nagalingam is going to Trincomalee for a similar reason.

—The District Court is to be closed for the holidays from Dec. 16th to Jan. 3rd.

—It is recommended that Mr. Levera, the senior landing waiter at the customs house Jaffna be promoted to the position left vacant by the death of Mr. Mutukisina. Mr. Levera's place to be taken by Mr. Hallowck of Kayts, and his place by Mr. Somasundram of Mullative.

—The S. S. Lady Havelock arrived on her 2nd voyage to Jaffna on the 5th December, and left in the morning of the 6th with a small cargo and few passengers, the trade having been rendered impracticable owing to the prevalence of cholera at Trincomalee and Batticaloe. The S. S. Lady Havelock is commanded by Capt. J. C. Whitley the former chief officer of the S. S. Lady Gordon. She is a fine vessel with superior accommodation for third class passengers.

The S. S. Lady Gordon will leave Jaffna for Colombo via Trincomalee on the 11th December, the S. S. Lady Havelock on the 23rd via Pampan, the S. S. Lady Gordon on the 30th via Pampan and the S. S. Lady Havelock in the 1st January via Trincomalee.

—Palmirah Fibre. Mr. Selvanayagam, merchant of Colombo has opened a store for this article in Jaffna and is buying largely in his own account.

—We regret to hear of the death of Mrs. J. H. De Saram who was a long time resident of Jaffna as the wife of the District Judge. She was a daughter of the late Sir Richard Morgan, and was highly esteemed and beloved by all who knew her.

—DOCTOR FOR JAFFNA. A letter recently received from the Secretary of the American Board says, "As to a medical man, we have found a man whom we like very much -- a Dr. Giles. He is a thoroughly finished gentleman with large practice. He has been engaged in New York as to leave before next Fall, but if we can secure him it will be an immense gain, and we should get a first class man I think in all respects. An uncle of his was a Missionary in Western Turkey and was very highly esteemed." A later letter says that the health of Mrs. Giles will not permit her to live in Ceylon, and another doctor will be sought at once.

—THE AGRICULTURAL COLLEGE. The Director advertises for a class of new students between the ages of 15 and 19 to be taken into this institution on the 16th January next.

—MR. GLADSTONE said to a friend lately. "In the cabinet I have been brought into contact with sixty master minds, and all but five were Christians. All men at the head of great movements are Christian men. My only hope for the world is in bringing the human mind into contact with the Divine mind."

A farewell service was held recently in Exeter Hall, London, in honor of the departure of 107 missionaries of the Church Missionary Society. Of these fifty-seven are returning to their work and fifty are new missionaries, twenty-nine of them being women. Eleven go to North India, nine to Punjab and Sind, eleven to mid-China, three to West Africa, two to Yorubey, eight to Eastern Equatorial Africa, two to Egypt, six to Palestine, one to Persia, four to South India, two to Ceylon, three to Travancore, four to Japan.

A new missionary society has been formed in England called "The Evangelization Society for South America," taking as its doctrinal basis the Evangelical Alliance. It is undenominational in its character, and will seek to co-operate as far as possible with other evangelical societies in the South American field. The occasion for its formation was the giving of a large sum of money to the Missionary Bureau in connection with the Y. M. C. A. London, for the purpose of evangelizing Indian tribes of Brazil, Peru, and Bolivia.

நீதி இராச்சியத்தாரை உயர்த்தும், பாவமோ எந்தச் சனங்களுக்கும் இகழ்ச்சி.

ருகம் புத்தகம்.) யாழ்ப்பாணம்,

தமிழகம் (ஸ்ரீ மார்சுழி) ௧0 ன்.

வியாழக்கிழமை. [சங்கியை, ௨௫

உதயதாரகை.

௧௮௯௬ ம் (ஸ்ரீ மார்சுழி) ௧0 ன்.

பேசும் யந்திரம்.—Photograph.—உலகத்திலுள்ள நூதன யந்திரங்களுள் அதிசரிசுட்டமெய் நிறுபுபு யேலே தோன்றும் நாமத்திற் கிவககாண்து. இந் நூலகருவியைக் கண்டியுட்க்தவர் அமரிக்காவில், றியசேர்சி மாகாணத்தில் வாசம பண்ணும் எடிசன் (Mr. Edison) பண்டிதர். இக்கருவியைக் கொழிப்பிற்று ஆட்சிபோல்ட் பண்டிதர் (Professor Atchibald) கொண்கவேந்த காண்பித்து ௫,000 ரூபாய் டண்டமுடித்தனர்.

இந்து யந்திரத்தள்ளே மணுவாடின் உட்செவியிற்ப்பட்டிருக்குத் தன்மையான வேலைப்பாடுகளை இயற்றப்பட்டிருக்கும். அதனுள் ஒலி செல்லுபடியாய் ஒருமணுவன் அதன் ஈர்ப்பத்திற் போய்நின்ற பேசச் சம்பல்க்கில், அல்லியந்தர் அப்பேசக் சூழுவதையுக் கிரிசித்து வைத்துக்கொண்டு பண்ணும் எடிசன் (Mr. Edison) பண்டிதர். இக்கருவியைக் கொழிப்பிற்று ஆட்சிபோல்ட் பண்டிதர் (Professor Atchibald) கொண்கவேந்த காண்பித்து ௫,000 ரூபாய் டண்டமுடித்தனர்.

கொழும்பினிலு ழுன்றுதரமாக இவ்வியந்திரப் பேசக்க காட்டி டட்டிற்று. பிறர் போய் பேசக்கள் மாந்திரமில்ல, கேட்ட விதமவியதான கீதக்கள் பாட்டுக்கள், இராசக்களையுக் கேட்டார் ழுக்கிலே தம் விரல்களையுறுத்தி விதப்பாடையப் பாடுகின்றது. மெது இன்னியார் வித்தோரியா சிமட்டியின் அக்கூச்சகாரன் இரானி ழுண்கையலயற் பாய்தமாய் சம்பாட்டுக்களைக் கொழும்பிற் பாய்ப்போது கேட்டேச் சிரியாதாரொருவரார். றியசேர்சி தீய வேலையுக் கொண்பார் பாய்த சங்கீதத்தை ழ்வல்லியந்தன் தன்னுள் அடக்கிவைத்துக் கொழும்பார் கண்பாக்ககன் களிக்க மிகச் சிக்கரமாய் பாய்ப்பு.

தன்மேனியா டாட்டின் தோசாதிபதியாகிய சர் றொப்பேட்ட அமில்தன் தரை (Sir Robert Hamilton) பேசின றர் பேச்கை மிகச் சேமமையாய் படித்துக்காட்டினார். படிய மந்திரிசிரிஷ்டாடாயி கிளட்டறன் தரை (Mr. Gladstone) கிள்கறன் பெருமானுக்குப் (Lord Carrington) பேசிய சங்கீதியை ழுண்டை றாயிரத்தம் பேசக்காட்டினார். இப்போதும் பேசிக்காட்டினார். ன்குறவும் ழுந்தின ஆட்சாத்த தெனிலுணறறாம்.

செய்யார் யாவர் சமுகத்திலும் ஏம் தோசாதிபதி சர் அலேலெக் தரையை ஆட்சிபோல்ட் பண்டிதர் பாந்தி ழர் இவ்வியந்திரத்தோடு பேசும் ன்று கேட்க, அவர் மறுக்க, மறுபடி கோப்பின்னறன் மேற்றாணியார்டம் (Bishop Coplestone) கேட்க அவர் இசைத்து யந்திரமிய்ப்புச்சென்று பேசினார். ஆட்சிபோல்ட் ன்னு றாமத்தை ஆற்றி றேச ன்று வழவாய்ப் பேசி மறுபடி சூத்திரப் பேசினார். இப்பேசுக்க கற்குத்தா மகாமேற்றாணியார்க்குப் பேசப்பட்டது. இப்பேச்கை யந்திரத்தைக்கொண்டு பண்டிதர் உடனே பேசக்கிவக அது சரியான உச்சாரணத்தோடு பேசிக்க காட்டிய தன்றி மேற்றாணியார்டர் செய்த பேர்த்திருத்தத்தை யுச் சரிவரத் திருத்திப் பேசியதைக் கேட்ட சனங்க ள் மெய்ச்சிக்க, கேட்டி! கேட்டி! ன்று தவயை சைத்தனர்.

ஓ! ஓ! மிக அருமையான இயந்திரந்தான்! வி யோகமோ தேசத்திலு உயிர்வந்து யோகமாதும் வி த்தையையும் கற்பரேஸ் மணுவாத யுத்தி அதுல் வியபுறந்தாகுந்தான். ஆதல் அது ழுற்றுமேல் றாகமோட்சமெல்லாம் அடிதவலமறமில்லவா?

யாழ்ப்பாணம்.

புகைக்கப்பல்லணசாட்டம்.—C S. Company Steamer.—இனிச்சிறக்கும் பிரயாணம்ன்னறது வான்தவமே. உம் தேதி "அலெக்சாந்தரினி" வந்து யோக அடித்தக் "கோட்கப்பத்தினி" றாவையவை யிப்போசின்றது. ஏற்றமதிக்கும் பிரயாணத்துக்கும் இதவரைக்கிந்த உருத்தட்டுக்கேமொற இனிப்போதுமாயடி. ஏற்றச் சாமானுக்கும் ஆகக்ருக்கும் தட்டுக்கே வேல்கட்டுமென்று றண்க்கிடுமே.

ற. ற. ழுருகேசமுதலியார் போனனுச்சாயி.—Mr. M. Mod. Ponnusamy.—ஊர்காவற்றறது அலுப்பாந்திச் சிறுப்பாய்கிருந்த இவ்வாயுழ்ப்பாணத்திலே Landing Waiter றாய் உத்தி

யோகவயர்ச்சிபெற்றுரைக்கேள்வியுற்றேம். சாக்கரதை நிதானமாதிய வட்சணங்கன் குடிக்கொள்ளப்பெற்று வாலுதையால் மென்மேலும் உயர்வடைவாரென்றதில் றயமில்ல. இவருடைய இடம் ழுல்வைத்திலிருக்கும் மென். சேமசுகபத்துக்குரிமையாம்.

காலம்.—Weather.—காந்தினை மறையு தட்டிப்போயும் திருப்புகிறது. வாய்ச்செல் மறையு கிறது. வாடட தன்னிடம். காய்ச்சல் செல்லப்பின்வாக்கு ழ்வனாமுகிறது. கமம் உள்வாடகாண். றகூகை றூதவாயுதான். எக்கும் சேர்க்தளாம். மறையுக் பெருவெள்ளம்.

வேதமாகசங்கீதமே.—Bible Society Meeting.—மியு மறையினுல் ழுன் தடைப்பட்டவருடாந்தக்கட்டம் பிறக்கிட அக்கதி சாயந்தமம் யாழ்ப்பாணம் உலெஸுமியமியு ழுயத்திற் கூடிற்று. வடமமாக னசுன்றர் தவவனக்குனர் அக்கிரசாரம் அக்கூட்டத்தைநடத்தினர். உலெஸுமியம் மியு ழுரிமருளுருவாகிய மெனதாரிக்கியார் அறிக்கைப்பத்திம் வாசித்தார். தவவன்துரை வேதமாகசங்கீதத்தைப்பற்றியும் வேதத்தை அன்புடனே பிறர்க்குக்கையளிக்கும் விசேஷத்திலே க்கண்களைப்பற்றியும் வேதநேத்தியும் பயபத்தியும் றிணறது தேக்கின றர் பிரசாரணத்துக்கண்கள் வாசித்தனர். காரெற்றியும், இனயதமப்பிப்போதகர், திரிமம் ழயர், போல்ட்க்கர், அவலன் பண்டிதர், மோல் ழயர், ன்ப்பார் குத்தமக்குக்கிடத்த விஷயக்களைப்பற்றிப் பேசினார். வக்கீதப்போதகர், றெஸ்தாரிக்கியும், அக்கிரசாரங்கீதப்போதகர், செஸ்தாரிக்கியும், தேவாசிர்பாதக்தடல் கூட்டம்கூங்கிற்று.

திரிண்கண்கள் சமமாயிருந்தார்கள்.

மரணசங்கீதி.—Obituary.—தெக்லிப்பமறையிலே றா மென்கினைகண்பதிப்பின்ன (Mr. Honney Cannanally) ன்ப்பமருக்க காலகூடுசென்றுரைக்க கேள்வியுற்றேம். காலகூடுசென்று வித்தியாதரிசியாகிய மென். பிரக்த்நிரிச்சுக்குத்தம் பிரயம் ழவர் பலவருஷக்களாக ழவசியாயிருந்தவர். இவர் புத்திசெல் மியுண்கில் வேலையாயிருக்கினார். அந்நூலியாயிற்தாரை றிணப்பது அக்காரியம். சத்தியத்தை நன்கறிந்தவர்.

அராலியலெயுள்ள ழயம்பின்னச் சட்டம்பியார் ன்ப்பவருக் கடி வயசிற்த தேசவியோகமானுரைக்க கேள்வியுற்றேம். இவர் தமியு நன்குணர்ந்த கல்விமன். வட்டுக்கோட்டைச் சாஸ்திரசாலையிலே எமக்குத் தமியு ஆசிரியாயிருந்தவர். கொழும்பிலிருக்கும் மென் பிரக்தர் அவலவாணர்க்குத் தந்தை.

இலங்கை.

சட்டநிபுணச்சபை.—Legislative Council. ௧௮. ௨௫. ௨ம் தேதிசுன்றி சபை றடைபெறுவற்றது. முத்தூட்டட்டத்தில் இராவல றேமநாது யாழ்ப்பாணம் ஆபத்துக்குதவிச் சங்குவைத்தியசாலக்கு அரிசினர் சகாயுஞ்செய்தல் கூடாதென்றும் அப்படிக்க கொடுப்பதன்மேல் அதன் மேல்விசாரணை அராட்சிவைத்தியர் கையிலாதல் அவசியமென்றும் வற்புத்தினார். இதன்மேல் அராட்சித் தவலமைவைத்தியர் கொண்ட கருத்தை ழுந்திணறற தெரிவித்தோம்.

மாலைத்துவத்தோழை.—Maladivian Ambassador.—மாலைத்துவையாளும் கலுத்தானுடைய தாயுபதி வருடாந்த வழக்கம்போலச் சோசிக்கப், பாய்கள், கருவாடுகன், இனிப்புப் பலகாரங்கள், அம்பர் இவைகளைப் பரிசாக்க கொண்கவேந்து கொடுத்தது, தோசாதிபதியைத் தரிசெய்ப்பண்ணிச் சம்பாஷித்துப் பிரிசிறுபும் வாங்கி ஊர்கோக்கினார்.

மாணநஷ்டவழக்கு.—Action against the "Times"—நுவலெஸுமியலிவ் உபசென்றாசிய லீமெதூரிய்துரை இலங்கை "னறமே" பத்திரிபதிபுக்கு விரோதமம் மாணநஷ்டம் பிரகோதூறு ஏடுத்திடுக்கிற்று. இத்துறாசென் தரிமணலிக்கு விரோதமாய்த் தள்ளுறச்சீட்டுமெழக்கில் உடன்பட்டிருக்கினார். தமது றியாயுதார்க்குர் மென். தோண்டுகாஸ் றேற்றுமையார் தாமதோன்றி வழக்கை டட்டத்தினார். தோலிவிப்போயும் சுப்பிரிந்தெய்து தாமே வழக்கை டட்டத்திலுக்கிற்று. மேற்றுறித்த பத்திரிபதிப் புகைக்கு மாறும் வழியேதே மாணநஷ்ட வழக்கு மலம்.

ஊக்கு.—Executions.—கொழும்பு வெளிக்கடை மறிய்கூட்டத்தின் ழுறுபுறத்திலே அடித்தே

த்து ழுன்றுநாள் ழுன்று கொலையாதகர் வெள்ளக்கயிறிலே தப்பாதகத்திற்குப் பரியக்கத்தம் பண்ணினார். ழுன்றுநாட் தார்க்குணை புத்தசமயி. அவனுக்குச் சூத்த குருக்கள றின்று அந்தியகால உபதேசக்கூறார்.

பேதிரோகம்.—Cholera Epidemic—மட்டுக்கழப்பின் சில கிராமங்களிலே இத்தோகத்தின் கக்குரல் பெரிது காகெ பேர்க்குண்பட்டது இறப்பவர்க்கு அபேர்ன்று பத்திரமென்றிற்று அது டட்டப்பட்டு தத்தித்தபாலொன்றில் வாப்த்தாம். ககெ ஆயித்துப்பண்ணி டட்டப்பிழைத்ததுபோலும். சனக்கள் றெக்கமாய்க் குடியிருக்கும் காத்தான் குடியிருப்பில் அமரியார், அரிசினர் கேட்டியான சகண்டயிலேற்பட்டார்.

மட்டுக்கழப்பைப்பார்க்கப் பேதிரோகமையிட்ருத்திருக்கோணுமலையிற் பெருங் கக்குரல் ன்று தத்தித்தபால தெரிவிக்கின்றது. மீன்பிடிக்கார் வாசித்துத்தற் தோரவாரம். றோய்கொண்டா றே சனத்தியசாலக்குப் பிரித்தப்போவதையிட்ருக்கண்கள் அடிபடியிலுங் கையிடப்பார்க்கு தார்கள். றோயரிக்கைப் பிரித்ததேதல் சனக்களுக்குப் பிரியமாயிராமயால் அவர்க்கும் காத்தி ழுறுத்தக் கவய, அக்கக்கே கோயுண்பட்டது. சண்களிலே தாஶ்யுற்றுதார் தண்ணர்குடிக்க வழியின்றிச் சண்களுக்குட்பேய்மரியாய். பின்னகளின் பிரிவையிட்புப் பெற்றுள்ளும் தமய்சிறிதல்ல, வைத்தியப் பிரயாணம் பெரிதாயினும் இத்த ழு உலெக் குன்றித்தோர் றூறு, கண்குமாதவனயிலும் ழுண்டிருக்கிறது.

சிறுவன்கிழவியும்.—Juryless wedding. கண்டிபட்டிற் ழுருக்கிவக்கும் புமங்கலெ ன்ணும் சாமத்திலே பதிய வக்தாரிம் ழவாகு றெப்பெயின்வாந்து ௫௫ சரிவயத்தோ பட்டி ழுவயத்தத்தமாயும் ழூத்தமயில் டட்டத்தோர் விவாகத்திச் ழார்பின்ன வயக் கடி கோயின்வவயகாள். இதுவுக்குச்சொடு கோயிப்போ!

வடதேசம்.

சென்னை மக்கத்திபர்.—Mohammedans in Madras.—பால்கட்டில்குற் விஷயத்தில் றுதான்கொள்கையுள்ளார். தம்பெண்களுக்குப் பிற்பால் கட்டச் சமம்மியார் கோழும்பாகும் அவ்வகைபாடல் அச்சாதிப் பேண்களைப் பயிறியே பாக்கட்டிலே துரைத்ததைத்தர்க்கு யோசனையாம்.

ஞானவல்லினாம்.—Conversions.—கருத்தாவலே பப்ப ஞானசங்கீதமென்ற ன்ணும் ஒருசாதேச உத்தியோகநர் தம் சமுகசாரத்தோகேறி ழுதமந்தழவியார். றர் பிரமணவான்பமும் சதாவந்தகவாயி ன்ணும் ஒரு சகரியாயும் சிறித்தமமே மெய்தமென்றறிக்ககெய்து சபையுடன் சேர்க்கினார்.

அரிசிக்கொள்கை.—Grain riot.—கடைகளைக் கொள்வையுட்க்கத் தனரித மியண்டலுக்கல் போசீசர்க்கும் அருகமையாயிற்று, கர்ணா ழுதவாலிடக்களிலே பஞ்சமே கொள்வையு னாமணுவரையேவியது.

பிறதேசம்.

விற்நன்பெருமான்.—The late Lord Lytton.—சில வருட்கள்கிழ்க் இந்நியாயிதிகாவலார் அரபுண்ணின இப்பிரயம் தேசவியோகமானார். தோர்ந்த அமைச்சர். கூர்ந்த வித்துவான், பதினெட்டுவயசானபோதே இராசாங்க அலுவல்களில் ஏற்பட்டவர். அநகே புத்தக்கன் எழுதியிருக்கிறார்.

சீனப்பிசாசுக்கள்.—Chinese Rioters.—சீனலின் சிலபாக்களிலே இராட்சத வாராசண்டலைப்போலவே சீனப்பிசாசுக்கள் சண்டைப்போடுகினார். பூச்சோ ன்ணுவிட்டத்துக்குச் சமத்திலே தரைத்ததைத்தார் ன்ணுப்பிழைப்படை லீபென் றாயிட்பெருக்க முற்பட்டவர்க்குக் கலகர் வாயிப்போட்டபார்க்கள் ன்ணுமல் அவர்கள் விரகு ழுறுமறக்கண்க் சோல்வாரண்கிப்பதேசப் பகைஞராயிச் சீனர்கள் அவர்களுக்கு விரோதமாகக் கட்டாசிகள் எழுதிப் பப்பின்னதெப்பிற்சீனத்துரைத்ததைத்தார் வேறுபட்டது அப்பெயர்ப்பட்ட தட்டரிசின் சிர்க்கணைத் தறித்து ழுடுக்கென்றும் அந்தந்தணாசிகாரிகளுக்குக் கட்டவா பிறப்பித்தார். இதுவிலும் இந்துபட்டிலுக்கு



கட்பேச்சினுக்குச் சம்பமாய் மொக்சோலியா நாட்டில் பரிசு சன்வையின் தீபோலக் கலக்கத்தினால்... காவலர் வீரர், மாவத்தவீரர் திரளாய் பேச்சினுக்குச் செல்வத்தையே தவிர கட்டுவோர் சட்டவந்திர்போலநாக்கத்தம் இராணுவவீரரையுடையினுக்கள். இப்பேறு பங்கப்பார்க்கக் கலக்கம் காசிப்பலியுறு.

கிறிஸ்தர் சங்காரம்.—Massacre of Christians.—அந்நியசாதிப்போர் சீப்பெய்க்களுக்குக்கும் உவாந்தி சாந்நியகாதா டெலிப்சிற்றும். கட்டுபேர், சங்கி என்னும் இரண்டு ஊர்களிலிருந்த பெல்சியம் மியஷன் சிறிஸ்தவர்களின் ஸ்தானத்தைச் சூறையாடித் தீயிட்டு நூற சிறிஸ்தவர்களையும் கொன்றார்கள். முன்னோரிடத்தில் நடந்த உருச்சுச் செயலுக்குத் தேண்டிறுத்து முடியமுன்னே பின்னூடொன்றென்ற சீனாசாங்கத்தார் என்செய்வார்? தேக்கம் தன்றைய போகத்திருவாலங்காட்டான் தேண்டிறுத்தார்போலக் கலவாதரைத்தனத்தாரில் மாவலிப்பார்க்கின்றது, நீர்ப்பஞ்சம்.—Water Famine.—தண்ணீர் அருந்தலின்போல் நியுபேயக், புறாக்கலி என்னுமிடங்களில் நீர்ப்பஞ்சமுண்டாயிற்று. யந்திரம் களிக்க நீக்குவ வளங்காணுமையால், 18,000 பேர் உவலையின்றித் தட்டிச்சென்றார்.

உள்ளூர்ப்போர்.—Civil war in Brazil.—சங்கராபத்தினத்தார் தந்தித் தாமோசானத்தொடங்கிய பிரேசியப் பிரதேசம் தமக்குட் பிரிவடைந்து பட்டதால் உள்நூர்ப்போர் தொடங்கிற்று. ஆபத்தானகலகக் கையாடிக்கொண்ட கலக்ககாரர் அரமணசென்று உத்தியோகம் விடுகிறையா சொல்லென்ற பிரதாபதியாகிய பூசென்செக்கால் பாய, அவரும் அச்சமென வைவிட்டனர். பிரதாபதி உபவிசாரத்திற் கையிற் றம் அசாட்சியம் ஏற்படுத்தின போலிய மாவலும் சதுருவத்திற் கொடியோ களினர்.

மேற்குறிப்பாயார்க்குத் தேண்டம்.—An Arkship fired.—அய்சிய என்னுமிடத்தில் ஊன் மகாநேற்குறிப்பாயார் கோமணக்குச் செல்வ யாத்திரிசாரமயிட்டுப் பிராஞ்சியா சங்கத்திற் குக்கிழையாதாரை மாவாயிரம் பிறுக்கி, தேண்டம் வித்திக்கட்டினர்.

பிந்தியநபாற் சங்கதி.—Late Telegrams.—சீக்கக்கால் வழியில் ஓரிடத்தை அடிப்படுத்திப் பேச்சிக்கொடுக்கி நடந்தார்கள். 8,000 இராணுவவீரர் பறக்கடிக்கப்பட்டுவோ மேலும், 6,000 இராணுவவீரர் துணைச்சேவணியை அடிக்கப்பட்டார்கள்.

பிரேசில் இன்னும் அமையவில்லை. புதிய துரைத்தனக் கலகச்செய்க்கைத் திறந்திப்பக்கலிஸ்ஸை.

சேக்சியாலிலே (Socialist) கூட்டத்தார் சாராயிற் தலைத்தந்தார் பணியை மறுத்துக் கூட்டி, போலீஸ் மாவலுத்தர் அவரைக் கவலத்துப் பதினும் குபேரம மறியற்படுத்தினர். பலர்க்குக்காயம்.

வந்த மானசங்கிரகம்.

கப்பலோடும் வாய்க்கால்.—Manchester Canal.—மன்செஸ்தர் வாய்க்காலென்று போர்ப்பட்ட டை பெருவாய்க்காலம் ஒரு கோம்பளையார்? வெட்டிப்பெய்க்கர்கள் என்றதை நம்பிஷ்டர் மறவார்போலும். இவ்விரட்சை வேலைக்குச் சென்றும் பணம் நற்படுத்தியிடும் குபா! இன்னுஞ் சேல்லுபார்.

பிரேதப்பெட்டிக்குத் தீயிடல்.—Setting fire to Cities.—காலந்தசென்ற தேராலி அரசாசிய வித்தர் இம்மொழுவேலின் மறும்வையாளின் சுவப்பெட்டியைச் சீர்தியாரோ தட்டர் தீயிட்டிருக்கத் துணிந்தார்கள். ஐரோப்பியர் எத்தனை தேர்தனை நூதன கோமெகாரிற் கைபடித்திருக்கின்றார்.

என்னத மடகூடங்கள்! — Splendid buildings!—ஐக்கிய மாக்சியத்தைச் சேர்க்கு சிக்க கோரா நகரத்தள்ள சில மடகூட கோபுரங்கள் "ஒற்றையாயிற்று வலையர் மில்குக்கப்பெற்ற ஸ்பாணியிற் பிறந்தபெருந்தவங்கபுறக்கும்—அற்றநெய்க்குவும்".

என்பன குதவாய்ப் புலவர் வர்ணித்துப் படுத்த ஏற்றவைகள். அந்நகரத்தள்ள சில மணகண்ட, பத்துப் பன்னிரண்டு பதினாறும் இவ்வொண்ட அருகூட் மெத்தை வீசின்கள். இவ்வொண்டார்க்கப் பதினாறகண்கள்வேண்டும் என்று பாராட்டிச் சேல்க்காரணவையர். இங்காட்களின் கட்டப்பட்ட Auditorium என்று போகொண்ட கட்டிடமொன்று அங்குண்டு. இக்கட்டிடம் இரண்டு ஏக்கர் விலிநீரணைக்கொண்ட பம்பாயிற் படுத்தியது. அகில மஹாநூ சிக்காரமண்டலங்கள் உள்ள சத்சீரமொன்று. இவற்றைத் தவிர உலகத்திலுள்ள அபிநய சாலைகளுள் எல்லாம் அத்திரிமாண்ட ருபமான ஓர் அபிநயசாலை.

வலயம் நூற்றாம்பது கடைக்கூடங்களும் அலுவல்களினும் அவ்வெல்லவயுள்ளும். இவை முழுவதையும் சுற்றிச் சதராசிரத்யான ஒரு கோபுரமண்டு. அக்கோபுரத்திற் பத்தென்பது மெத்தைவீசுகள் சீமைப் ஆகாயத்தை அளவீச்செல்லும். "ஒடிநேறியம்" என்னும் மண்டபம் கட்டி முடியச் சென்றகாலம் முன்று வருடம். நிலவிலை தவிரக் கட்டடத்திற்கென்று செவழிந்த பணம் அறுபத்தாண்டுகூடே ரூபா. பின்னும் அந்நகரத்திலே ஆரம்பப்பெற்றிருக்கும் ஓர் கட்டிடப்பேர் (Oddfellows Temple) இதன்பிற்தான கட்டிடம் இருபதற்கு மெத்தைவீசின்கள். அபற்றிற் தமோய்ப் பண்ணுக்கு மச்சவீசுகளுள்ள ஒரு கோபுரமண்டு. மொத்தம் ஒரு கட்டிடத்தில் மாதம் மூப்பத்தானது மேல்வீசுகளுள். இந்நிறைந்ததாரை உன்னதத்தெழுத்து ஆகாயத்தைத் தூவும் இக்கட்டிடச் செயலு 80,000 ரூபா! ஓ! பணமே! நீ செய்யும் அமளியை யாவர் எவ்வாறு படுத்தவார்?

நான்கு பெருகு சமுத்திரப் பாதை.—Four Great Ocean Routes.—பதினோயிரம் புவையுக்கள் ஓடியாலும் பெருகு சமுத்திரப் பாதைகள் காண்க. இவற்றுள். கவது. அத்தெரிச் சமுத்திரத்தை ஊடறுத்துச் செல்லும் வழி.

உவது. சுவெஸ் வாய்க்காலுக்கு ஊடாக, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியாவுக்குப் போவது. இவ்வழியாக உலகத்தைச் சுற்ற வேண்டுமாயின் 16,000 மைல் தூரமாய் முன்பின் தொண்ணூறு நாட்கள் செல்லும். செழுவே 200 பவுளும். பிறசெவும் அம்மட்டம்.

உவது. சம்பிரான்சின்கோலிற் பிரயாணப்பட்டு அமெரிக்காக்க்கு உலகத்தைச் சுற்றி நியுயோக்கிற்குப் போவது. தூரம், 6,000 மைல், பிரயாண நாள நூறு. செவவே இரண்டாம் பாதைபோல. உவது. கன்னம்பிக்கை புனையைச்சுற்றி அவுஸ்திரேலியாவுக்குப் போவது. கோணமுனை மாரக்கம் தீர்ப்பும், தூரம், 20,000 மைல். நாள எண்பத்தொன்று. செவவே 600 பவுண். பிரியுள்ள போர்கள் பிரயாணம்பண்ணிப் பார்க்க. உலகத்தைச் சுற்றி எத்தனையோ போர் எத்தனையோ தூரம் பிரயாணம்பண்ணினார். பூமி தட்டையானது?

தந்திங்குண்டம்.—False teeth.—பாசில இராசதானியிலே சூதிகாரைக்கும் பல் ஊக்கடுக்கிற் களாம் கொடியோ! இன்னமென்றைச் செய்வரே!

கடிதம்.

The Deity without Attributes, the Fundamental Dogma of Orthodox Brahmanism. பிராமணிகக் கோள்கையின் மூலாதாரமான நிரிக்குணப்பிரமம்.

உலகிச்சுண்ணுள்ள ஆஸ்திகமதந்தர் யாவரும், தங்கள் தங்கள் மதத்திற்கு மூலாதாரமான ஒரு தீயம்பொருளினிருக்கின்றனர். ஒத்தக்கோள்கள் சிறுக்கள்; அப்பொருள் மனுஷரின்லும்பார்க்க அதிவிசேஷமுடையதென்றும், ஞானம், வல்லமை. பரிசுத்தம், நீதி, அன்பு, இரக்கம் முதலிய பூரண சர்க்குணக் கவையுடையதென்றும், சுவாமிவந்ததானும், காரியகாரண அருமனத்தினும், பாரம்பரியவதந்தியினும், அவர்களிற் தகோள்கள் சிறுக்கள். ஆனாலும், இந்த அறிவும், அபூரணமாகவே யிருக்கிறது. ஏனென்றால், அந்த மொளா பொருளுக்கு விசேஷமான ஓர்வடம் மனிதரில் ஆவிய்ப்பலித்த, பாவபுதயமனத்தால், அவர்களுடைய சுவாபாலிக அறிவும், க்ஞானமும் களங்கமாய்விட்டன. இதிலே அறிவு அறிவேண்டும், க்ஞானம் அஞ்ஞானம், ஓளி இருவையினும். ஆகவே, அவர்களில் யித்சியுக்கிற தெய்வீக அறிவும், க்ஞானமும் அபூரணமாக இருக்கின்றன.

ஆனபடியால், தேவனுடைய குணவீட்சணைக் கவனக்குறித்துச் சரியாய்ச் சரித்திரப்புவதற்கும், தங்களனுடைய கடமையகவையறிவதற்கும், பாவத்தின்றுமதி தீயபகுதிய சாராக்கினையினின்றும் ரட்சிக்கப்பட்டுப் பரிசுத்தமடைவதற்கும் கருணாநிதியான தேவனின் ஸதாபிக்கும்பட்டுள்ள உபாயத்தைக் கண்டடையப்படிக்கும் ஒரு தெய்வீகவெளிப்படுத்தல் அத்தியாவசியமும். இதன் முக்கிய அவசியத்தை வேண்டிய அளவு உணராலிட்டாலும், பெரும்பாலாரில் இந்த உணர்வு வியாபித்திருந்ததென்பதற்கு அவரவர்கள் வேதமே உதாரணமாக விளங்குகிறது. பாரபிரதிகாரத்தினால் மயக்கங்கொண்ட இறந்தத்துக்கு ஓளி பிரகாசிப்பதற்குக் கருவியையே, வேதம் என்பார். வேதம் என்னும் மொழி, அறிவு, க்ஞானம், பிரகாசிப்பதற்கு என்று பொருள்செய்யலாம். மெய்வேதமானது பேரறிவையும், பாமத்தாரைத்தகு முணர்ந்த ஆர்.

பிரம்மணிகக் கோள்கைக்கு ஆதாரமான சதர்வேதம், டீடதாரிசென்று, ஆதிசுள், சகல நன்மைக்கும், பாக்கியத்திற்கும், காரணத்தாரானதேவணயோ, நிரிக்குணர் என்றும் சகுணர் என்றும் இருவகையாய்ப் பிரிக்கின்றன. நிரிக்குணர் என்றதையே மயில்லாதவர். "வேண்டுகூட வேண்டாமாயிலும்" அதாவது: மாதெரு குணத்திலுஞ் சம்பந்தமில்லாதவர். அவர், யாதெரு சீருஷயுடையில்தகாலத்திலே நிரிக்குணராயினும், அத்திரிவணமையிலே, அவரைக் குறிப்பாயாதாமெரு விபரமும், சிதானிக்கக்கூடாதாக இருக்கின்றார். அவர் நிரித்திரகொள் ஒருநிலவணப்போல, அக்காலத்திலே, பரிசுத்தமாய், அசுத்தமும், சத்தியமானும், உதர்ப்பலமும், புலவீகமும், ஸந்திரிவீகமும், அகராஸியும், புலவீகமும், ஸந்திரிவீகமும், அகராஸியும், சிபிலீகமும், இவ்வாறே சம்பூரணகுணமகாரியாகப்பெறியால். "பிரம்ம" என்று காந்தேயப்படுகிறது.

(இன்னும்வரும்.)

சீவான்மபேதம்.

ஊயா. சீவான்ம பேதத்தைக் குறித்துச் சைசுவமயிசுணர்நேர் ஒரு வாதம் நிகழ்கின்றது. இவருள் ஒருசுணர், சீவனம் ஆம்மனம் வேறென்ற சர்க்குப்பின்னெருசாரி, அவ்விரண்டற்கும் சிறிதாயினும், ஓர் பேதமில்லையென்று, வேறென்பார்வீதி சிறிதச்சுன்ற தாவகின்று. இத்திரத்தானம் தத்தமத்தூய நியாயக்கள மரியாதையாக வாதிக்கலாம். அங்நவையின்றித் தூஷண பாஷணக்களவீத்யியவையுக்களில் எத்தாரைக் கட்டுகுறி இலக்கணமும், டீசுதோர் முக்கிய விஷயமாதலால், நாமும் நம்மறிவிற்குப் புகுந்த சில கியாயக்கள இங்கே போல்வத துணிந்தோம். நமமேலும் தூஷணமாரி சாரிவாராயின், நம் மனைக்கொண்டுகொள்கோம்.

சாதாரண உலக வழக்கிலும், செய்யும் வழக்கிலும் பல இடங்களிலே, ஆன்மாவையாவும், தேகத்தையாவது தனித்துக் கட்டித் தவ்விரண்டன் சம்பந்தத்தை யுடைய எத்தனையோ வழக்குக்கள காணப்படுகின்றனவே. அச்சம்பந்தம் யானதைக் கட்டுவது? அதனை யாது பொய்ச்சொருகொள்கிறது? ஒருவன் தன் சீவனைக் காத்தகொள்ளுமூடின், சீவனம் பிரானனுமாயிருக்கிறும், சீவம்பலித்தம் மறக்கமாட்டான். "ஆவியோ நிலையிற் கலக்கியது" "உயிர்நிலைகூறும்" "சோமையால் உயிர்ந்ததாய்க்கு" என்பனவற்றிலே, சீவன், ஆவியின் என்னும் பதக்காரைப் பெறப்பட்டுப் பொருள் ஆன்மாவோ? தேகமோ? சீவனமில்லையோ? பின்னது? அவ்விரண்டும் சம்பந்தமென்றோ? அச்சம்பந்தத்துக்கு தயிழிலே பொய் இல்லையா? அச்சம்பந்தத்தைச் சீவன் என்றே உலகசெய்யும் வழக்குகளைல்லாம் எடுத்துக் சொல்லும்பொருடாக நாம்மாதீரம் அதை அங்குணம் சொல்லுதல் கூடாதோ? அநிலைக்கும் அதின் வேறும் ஆன்மாவக்கும் பேதமில்லையோ?

நமது தேகத்தின் ஓர் கூறு சகுதியிற் தன்னைக் கப்பெற்றால், தன்னைக்கப்பெட்ட பாகம் தாக்கித்தருகிறது. இங்நகம் தாக்கித்தருகிறது? அங்கே ஆன்மாவின் ஒரு கூறும் தோக்கியிருத்தல் பற்றியோ? அங்கே சீவன் இருத்தல் பற்றியன்றோ?

விருட்சாதிகளின் கொம்பக்களைகளை ஓடித்தரும் ஓடிக்கப்பெட்ட பாகம் சீவானத்துக்கு உயிர்கொண்டு கிடக்கின்றதன்றோ? அங்நகம் சிபிபத்த (நமது சைசுவமயத்தின்படி) அங்கே ஆன்மாவின் ஒரு கூறும் தன்னைக்கப்பெற்றுக்கட்டத்தல் பற்றித்தானோ?

ஒரு விருட்சம் உயிரோடுருக்க அதன் ஒருகொம்பு பட்டுப்போகின்றதே. இங்நகம் பல்வது அங்கே ஆன்மாவின்மையானதே சீவன்இன்மையானதே ஆன்மாவில்லையென்று சொல்லுதல் கூடாதே. என்ன? தாய்மம் சிவத்தின். பின்னது அங்கே சீவன் இல்லையென்றன்றே சொல்லுதல் கூடாது?

வைத்திய வழக்கிலே சீவாநடி, சீவாதா என்பன ஆன்மநாடி ஆன்மநாடி என்று தாது? சீவாநிலயறித்து வைத்தியர் மருத்துவஞ் செய்வது ஆன்மநிலயறித்து வைத்தியஞ் செய்தலையோ? ஆன்ம நிலயை அவர் அறிந்துகூடாமார் விஷ மருத்துகளை டீகொள்வதிலே அறிவாமையுக்குமிடத்து அமருத்து சென்று தாக்கியது சீவனமேயோ? ஆன்மநிலயறித்து ஆன்மநிலயை மருத்துசென்று தாக்குதலும் கூடுமோ? தேகத்தைத் தாக்கிறென்றால் தேகத்தைத் தாக்க ஆன்மாவின் அறிவு அபிவானே?

இங்கிலிசு படித்தவர்கள் படிப்பித்தவர்கள் எல்லாரைமாரும் "வேதச்சார்புணையோ" என்று முறத்தவியுடைய இவற்றுக்குத் தக்க விடை இறந்திருந்ற மறு வித்துவான்களைக் கேட்கின்றோம். ஒரு சைவன்,

**CIVIL SERVICE REFORM.**

The last *Gazette* contains the following:—  
The Right Honourable the Secretary of State has had under his consideration the employment on a more extended scale in the service of the Government of persons born and bred in Ceylon.

2. And in pursuance of His Lordship's instructions, His Excellency the Governor has been pleased to direct the publication of the following scheme for the formation of a Subordinate Service.  
3. Certain appointments, some hitherto ranked in the Civil Service and others which may be added hereafter, are to be set apart and classified as the "Lower Division" of the Civil Service to be filled by persons born and bred in Ceylon, whose families are permanently resident in the Island.

4. As soon as it can be done without prejudice to existing Civil Servants, advantage will be taken of suitable vacancies to set apart the following posts, which are, however, to be regarded as liable to be interchanged with other posts in the Higher Division, as well as to be reduced in number by transfer to the Higher Division, at the discretion of the Governor, subject to the approval of the Secretary of State:—

**Ceylon Civil Service.**

**Lower Division.**—Office Assistants: Galle, Kurunegala, Batticaloa, and Ratnapura. Police Magistrates: Jaffna and Kalutara. Landing Surveyors: Jaffna and Galle. Deputy Fiscal, Colombo. Assistant Collector of Customs, Trincomalee. Police Magistrates: Avisawella, Chilaw, Kayts, Matara, and Galagedara. Four Cadets.

5. Appointments to the Lower Division will be made by the Governor, who will be guided by the following principles.

6. In selecting young men who have little or no previous service under Government, nominations will be limited to candidates who have passed the Senior Standard of the Cambridge Local Examination, or any other public examination which may be deemed to be of an equally high standard, whose respective merits will be further tested by a competitive examination. After appointment they will be required punctually to pass the examinations prescribed for Civil Service in Law, Accounts, and the Native Languages.

7. The Governor will at the same time have the power, subject to the approval of the Secretary of State, of occasionally appointing to the Lower Division, without examination, older men possessing aptitude for public business. In the appointing such men regard will be had to their ability, social standing, high reputation, and long experience. After appointment they may be required to pass whatever examination in Law, Accounts, and Native Languages may be prescribed for each by the Governor, and within such period as may be required.

8. All persons appointed to the Lower Division will serve for the first two years on probation, irrespective of such term as they may serve as Cadets, and thereafter subject to their punctually passing the prescribed examinations.

9. Appointments to the under-mentioned posts in the Higher Division of the Civil Service may, in exceptional cases, be made by the direction or with the sanction of the Secretary of State, after the interests of all existing Civil Servants have been safeguarded. Persons born and bred in Ceylon, whether they belong to the Lower Division or not, will be equally

eligible if their merits seem to justify the consideration of their qualifications, and other circumstances appear to make desirable the selection of a candidate not of the Civil Service.

**SCHEDULE.—Higher Division.**

Class I.—Auditor-General, Postmaster-General, District Judge of Jaffna.

Class II. District Judge of Batticaloa, Registrar-General, Director of Public Instruction, Inspector-General of Police, Inspector-General of Prisons.

Class III. District Judge, Kegalla, District Judge, Tangalla, Police Magistrate, Galle, Commissioner of Requests, Colombo.

By His Excellency the Governor's Command,  
E. Noel Walker, Colonial Secretary,  
Colonial Secretary's Office,  
Colombo Nov. 24th, 1891.

**THE MARKETS ORDINANCE.**

The report of Sub-Committee on this Ordinance was brought into Council on the 2nd inst. and the Council went into committee on the bill. The marginal notes only were read and these were all agreed to. One change was to put the markets under the control of the Road District Committee instead of the Board of Health. This avoids the necessity of forming a Health Board in Jaffna. Another point was the defining of "private markets," which are such as are held on private property, and the annual fee for which is not to exceed one rupee. It was also ruled that all by-laws of the ordinance must be brought before the Legislative Council and shall cease to have force if disapproved by them.

**CHAVAGACHERY.**

**WEATHER.** The weather is all that could be desired. There being copious showers of rain after quite a flood the paddy plants look green and thriving all around, promising a plentiful crop.

Rowdy Nallan arrested. At Mesalai lives a young man named Nallan resembling in all respects the late notorious Ampalavany Ayer of Chavagachery. Some three months ago this Nallan was charged with robbery and two cases were instituted in the Police Court of Chavagachery against him. But our police headmen and Fiscal process Servers had not courage enough to approach and arrest the said villain and hence the police Magistrate, Mr. J. Cassichetty was obliged to send for red caps in Jaffna.

Amongst them a well known resident of Nunaville one T. Kandiah No. 406 went in company with half a dozen strong well made men, took an active part and arranged to way lay the accused in the public road under a pretence of road working coolies and overseers with honored road working utensils. On the 2nd of Dec. the accused not knowing that there were enemies awaiting him passed that way with his usual covering of the head when on a sudden the artful coolies and overseers seized him notwithstanding strong opposition. The accused was taken at once to Pt. Pedro where the court sits this week. We earnestly hope that the said villain will receive due punishment from the Magistrate. Police Kandiah ought to be praised for the clever manner in which he arrested the villain.

**Our Church** With the sum collected from friends and with the help given by the Mission our church is wholly repaired. The covering is done with Calcut tiles. The extra timbers have been bought by the mission to build the long proposed church at Nunaville. *Con.*

Matara 22nd November 1891.

We are experiencing fair weather here at present. And we think, there are signs of its continuance for sometime longer.

On 10th instant at 8 A.M. the unlucky wretch, who stood convicted of murdering his own mother and his brother, was executed within the walls of the Matara jail. But on 11th inst. another brutal murder was committed Thottewille a village in Weligam Corle, about 8 miles distant from Matara on the Galle road. This is a case, where one brother cut the throat of his own brother about the possession of a village young damsel, who herself was severely cut with a kattie knife, and she is now on medical treatment at the Matara Hospital.

On 20th inst. the Record Keeper of the Matara Kutcherry discovered that most part of the old Government Gazettes, that were in the Kutchery have disappeared very mysteriously: and on making en-

quires, he detected a Tamil-book-binder employed in the Kutchery who had been making a trade of selling old Government records to Native Boutique keepers as waste paper, at the rate of 8 cts per pound. The Record-keeper at once caught the culprit and charged him before the Police Court, where after due investigation he was fined Rs. 10 by the Magistrate.

**FOREIGN NEWS.**

**UNITED STATES.** There is a water famine in New York and Brooklyn owing to the failure of the usual water supply. A number of factories and the elevated railway have been compelled to stop work. 30,000 people have been thrown out of employment.

**BRAZIL.** The dockyard and arsenal at Rio de Janeiro were seized by the Navy and a force marched to the palace demanding the resignation of President Fonseca. He resigned his power into the hands of General Peixoto, Vice President. The army remained quiet but the populace became excited and wrecked Government and newspaper offices. The insurgents in Rio Grande are not disposed to accept the new Government which has been formed.

**CHINA.** A wide-spread revolt has broken out in Mongolia, in districts north of Peking. The rebels are reported to have defeated a force of four thousand imperial troops. The district of Takon is entirely in their hands. The mandarins arranged with the rebel leaders to spare the native population, giving them license to attack the Christians. Terrible atrocities ensued. The Peking Government is thoroughly alarmed whilst the Europeans are furious.

**ENGLAND.** Mr. W. L. Jackson, Chief Secretary for Ireland has been re-elected, without opposition for North Leeds.

The death is reported of the Bishop of Calise. Lord Lytton died suddenly on the 24th Nov. in Paris.

An imposing funeral service was held in the Anglican church and the remains were then taken to England. Lord Lytton has held many very important offices under Government. He was Viceroy of India when Queen Victoria was proclaimed Empress of India. He was a poet as well as a statesman, and wrote under the pseudonym of Owen Meredith. He was 60 years of age.

The elections for members of the London School Board have resulted in a decisive victory for the moderates and advocates of economy.

A Socialist meeting at Chelsea, in spite of warnings from the authorities, was attended by about two thousand people. Mounted police charged the crowd, and fourteen arrests were made.

**FRANCE.** The striking miners have accepted the award made by the joint board of arbitrators and will resume work.

**ITEMS OF INTELLIGENCE.**

Miss Frances E. Willard, the well-known leader of the temperance women of the United States, has published in the *Union Signal* a proposal to found a professorship in the American University at Washington, in memory of Mr. John B. Gough.

The thought of such a professorship came to Miss Willard when she was attending a recent Catholic Total Abstinence Convention at Washington, where a professorship had been established in the Catholic University in honour of Father Matthew "to train the young men who are students to total abstinence as a habit of life, by lectures, scientific, economic, and ethical, proving this to be the only rational method"; and she felt that the name and fame of Mr. Gough, "the patron saint of total abstinence," might be appropriately commemorated in the new American University, which is a Protestant institution. The proposal has received the hearty approval of Bishop Hurst, the founder of the American University, who says "it would be a perpetual sermon in stone and brains."

The annual meeting of the Japan Mission of the Methodist Episcopal Church, South, reports a total church membership of 419, giving a net increase of 101, or 33 per cent. The numbers of Sunday schools has grown from 21 to 38 and the scholars from 455 to 1,091, or an increase of more than 50 per cent.

The Gospel Matthew, now being printed at Bangkok by the American Presbyterian Mission press, is the first move towards giving the Bible to the Laos in their own language. This is printed in Siamese letters, but it is hoped in the near future to give the same in the Laos letters also.